



தமிழ்நாடு அரசிதழ்

சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 343A]

சென்னை, வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7, 2026
ஆடி 22, பராபவ, திருவள்ளூர் ஆண்டு-2057

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 14/2026

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை
மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக்குடியரசின் எழுபத்து ஏழாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு
மற்றும்
தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

3-A எனும் புதிய
பிரிவினை
உட்பகுத்துதல்.

2. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின், தமிழ்நாடு
3-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்பகுத்தப்படுதல் சட்டம்
வேண்டும், அதாவது:- 32/2006.

“3-A. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வையை விதித்தல்.-

(1) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், 3-ஆம் பிரிவின்கீழ் விதிக்கப்படும் வரியுடன் கூடுதலாக, மனித நுகர்விற்கான மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை என்ற பெயரில், அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடக்கூடியவாறு, மாநிலத்தின் அத்தகைய விற்பனை இடங்களில், மதுபானம் அடங்கிய அலகு கொள்கலன் ஒன்றுக்கு, இருபது ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டண வீதத்தில், வணிகர் ஒவ்வொருவரும் தீர்வையை செலுத்துவதற்கு பொறுப்புடையவர் ஆவார். மேலும் மதுபானத்தின் வெவ்வேறு வகைகள் மற்றும் அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தும், மதுபானம் அடங்கிய அலகு கொள்கலன்களின் வெவ்வேறு வகைகளைப் பொறுத்தும், வெவ்வேறு கட்டண வீதங்களை குறிப்பிடலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் விதிக்கப்படும் தீர்வையின் மூலம் கிடைக்கும் வருவாயை, பின்வரும் நோக்கங்களுக்காகவோ அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிற்காகவோ அரசானது பயன்படுத்தலாம்; அவையாவன:-

- (a) மதுபான அலகு கொள்கலன்களை மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை எளிதாக்குதல்;
- (b) மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்புத் திட்டங்கள்;
- (c) மதுப் பழக்க அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குதல்;
- (d) மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மதுபான அலகு கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்;
- (e) சூழலியல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்; மற்றும்
- (f) விதிகளின்படி வகுத்துரைக்கப்படலாகிற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த ஏதேனும் பிற நோக்கம்.

(3) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் விதிக்கப்படும் தீர்வையானது, வரிவிதிப்பிற்கான விற்பனை அளவின் ஒரு பகுதியாக அமையாது.

விளக்கம்.- இப்பிரிவின் நோக்கத்திற்காக, “ஒர் அலகு கொள்கலன்” (unit container) என்பது, மனித நுகர்வுக்கான மதுபானத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் சேமித்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட குப்பி (bottle), ஜாடி (jar), குடுவை (flask), பானை (pot), தகரக் குவளை (tin), குவளை (can), அட்டையினாலான குவளை (tetra pack) அல்லது அதுபோன்ற ஏதேனும் பிற கொள்கலன் என்று பொருள்படும்.”.

நோக்கக் காரண விளக்கவுரை

மதுபான நுகர்வினாலும், அதிலிருந்து உருவாகும் கண்ணாடி மற்றும் நெகிழி கழிவுகளினாலும் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவிற்கும் பெரும் காரணமாக அமைகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது.

2. மேலும், அத்தகைய மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு உள்ள கடமையை பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் தகுந்த நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது.

3. அதற்கிணங்க, மதுபான விற்பனையின் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ எனும் தீர்வையை விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது. இந்தத் தீர்வை மூலம் கிடைக்கும் நிதி வருவாய், பின்வரும் நோக்கங்களுக்காக அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிற்காகப் பயன்படுத்தப்படும், அவையாவன, (a) மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை எளிதாக்குதல்; (b) மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப் பழக்க மீட்டித் திட்டங்கள்; (c) மதுப் பழக்க அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குதல்; (d) மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மதுபான அலகு கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்; (e) சூழலியல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்; மற்றும் (f) விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படலாகிற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் தொடர்புடைய ஏதேனும் பிற நோக்கங்கள்.

4. எனவே, அரசானது, கூறப்பட்ட நோக்கத்திற்காக, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

5. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

த. லோகேஷ் தமிழ்செல்வன்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.

இந்தச் சட்டமுன்வடிவின் 1 (2) மற்றும் 2-ஆம் கூறுகளானது, அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.

த. லோகேஷ் தமிழ்செல்வன்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

தலைமைச் செயலகம்,
சென்னை-9,
2026 ஆகஸ்ட் 7.

இரா. சாந்தி,
செயலாளர்.